


கசப்பாக்கீக்கொண்ட
வாழ்க்கையை இனிமையாக்கும்
கடவுள் திட்டம்



Kasapakikonda Vazhkaiyai Inimaiyakkum Kadavul Thittam!

God's plan for sweet life from bitter experiences!
From the life of Ruth - Tamil Language

Tamil Vedam (TV)
(A Simple and Meaning-Based Translation)

Trial Version
First Edition: September 2024, Copies: 2,000
© 2024, Translating India's Leading Languages

COPYRIGHT NOTICE

Written permission must be obtained from the Translating India's Leading Languages as copyright holder, prior to the reproduction of any part of this publication in any form or by any means, electronic or mechanical, including photocopying, recording, or any information storage and retrieval system.

DECLARATION

We acknowledge that no Bible translation is errorless (perfect) or final; but, we also know that, God for his honour and glory uses even such things which are weak and not perfect. Hence, we do put this forward that as per the changes that take place in Tamil language, the Tamil Vedam translation team always strives to update the translated text by making correction as required. We welcome your corrections and suggestions to the following address.

Published by:



Translating India's Leading Languages

Tamil Vedam, 12/656B, Marappalam, MT Nagar,
Gudalur 643212, TheNilgiris, Tamilnadu.

Email: info@tamils scripture.org | Website: www.tamils scripture.org

கசப்பாக்கிக்கொண்ட வாழ்க்கையை இனிமையாக்கும் கடவுள் தீட்டம்

அறிமுகம்

வேறொரு சமுதாயத்தைச் சார்ந்தவரைத் திருமணம் முடித்து, கணவனை இழந்தபோதிலும் அவர்கள் வணங்கிய கடவுள் மீது பற்று ஏற்பட்டு, அந்த சமுதாயத்தையும், அவர்கள் நாட்டின் மீதும் பற்றுக் கொண்டு, **மறுதிருமணம்** நடந்தாலும் சரி நடக்கவில்லை என்றாலும் சரி, தன் மாமியாரோடு வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்று தீர்மானித்த மூத்தர் என்ற கானான் நாட்டுப் பெண்ணின் சரித்திரம்.

தன்னாட்டிலேயே, தன் மனதுக்குப் பிடித்த ஒருவரை திருமணம் **முடிக்கும்** வாய்ப்பும், சுதந்திரமும் இருந்த போதிலும் இறந்த தன்னுடைய கணவனுடைய (இஸ்ரவேலர்களின்) சமுதாய வழக்கப்படி, அவருக்கு ஒரு வாரீசைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானித்த ஒரு உத்தமியின் வாழ்க்கைச் சம்பவங்கள்.

மனமகிழ்ச்சி என்ற அர்த்தத்தில் பெயர்பெற்ற (நகோமி) தன்னுடைய அத்தையின் வாழ்க்கை, கணவனை இழந்து, இரண்டு மகன்களை இழந்து கசப்பாகிப் போனதை உணர்ந்து, அவளுடைய வாழ்வில் இனிமையைக் கொண்டுவந்த, சரித்திர நாயகியின் வாழ்வின் நிகழ்வுகள்!

தன் இஷ்டப்படி வாழாமல், பெரியோரின் ஆலோசனைகளின்படி வாழ்ந்தபடியால், போவாஸ் என்ற பெரிய விவசாயியின் தோட்டத்தில் சிதறும் கதிர்களைப் பொறுக்கிக் கொண்டுவந்து சாப்பிட்டவள், அதே நிலங்களுக்கெல்லாம் சொந்தக்காரியான பாசத்தின் நிகழ்வுகள் நிறைந்த சிறிய நூல் இது.



உள்ளடக்கம்

- பாகம் - 1 :** இஸ்ரவேலர்கள் வணங்கும் கடவுளைப் பற்றிக்கொண்ட **மோவாபியப்** பெண்.
- பாகம் - 2 :** இஸ்ரவேலர்கள் வணங்கும் கடவுளிடம் தஞ்சமடைந்தவர்கள் வாழ்க்கை நிச்சயம் செழிப்பாக இருக்கும்.
- பாகம் - 3 :** குடும்ப உரிமையைத் தேடிய ரூத்.
- பாகம் - 4 :** போவாஸ், ரூத் திருமணத்தை ஆசீர்வதித்த காலங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள்.

பாகம் - 1

1. இஸ்ரவேலர்கள் வணங்கும் கடவுளைப் பற்றிக்கொண்ட மோவாபியப் பெண், ரூத்.

1. **பெத்லெகேம்** ஊரிலிருந்து, மோவாப் நாட்டுக்குப் பஞ்சம் பிழைக்கப்போன இஸ்ரவேல் குடும்பம். (1:1-2)
2. கணவனையும், இரண்டு மகன்களையும் இழந்த நகோமி! (1:3-5)
3. மாமியாருடைய கடவுளைப் பற்றிப் புரிந்த மருமகளும், புரியாத மருமகளும். (1:7-14)
4. உங்கள் சமுதாயமும், நீங்கள் வணங்கும் கடவுளும்தான் எனக்கு முக்கியம்-ரூத்! (1:15-17)
5. மனமகிழ்ச்சியாய் போன நகோமி, மனங்கசந்த மாராளாக வந்த சோகம்! (1:18-22)

1:1 பெத்லெகேம் ஊரிலிருந்து, மோவாப் நாட்டுக்குப் பஞ்சம் பிழைக்கப்போன இஸ்ரவேல் குடும்பம் (1:1-2)

1 ¹இஸ்ரவேல் சமுதாயத்தாருக்கு என்று ஒரு ராஜா இல்லாத காலகட்டத்தில், மக்களிடையே ஏற்பட்ட குழப்பங்களை தீர்க்க சில தலைவர்கள் நியாயம் விசாரித்து வந்தார்கள். அந்த காலகட்டத்தில், அவர்கள் குடியிருந்த நாடுகளில் பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது, யூதா நாட்டிலிருந்த **பெத்லெகேம்** என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவியையும், இரண்டு மகன்களையும் கூட்டிக்கொண்டு மோவாபியர் வாழ்ந்த நாட்டிற்குப் போய், அங்கு வாழ்ந்து வந்தார்.

பெத்லெகேம் என்றால், உணவுகளின் வீடு என்று பொருள்!

²அவருடைய பெயர் எலிமெலேக்கு; அவர் மனைவியின் பெயர் நகோமி; மூத்த மகன் பெயர் மக்லோன்; இளைய மகன் பெயர் கிலியோன். (இவர்களுடைய சொந்த ஊர் யூதா நாட்டிலுள்ள **பெத்லெகேம்!** எப்பிராத்தாவின் சந்ததியராகிய இவர்கள், மோவாப் சமுதாயத்தார்கள் வாழ்ந்த அந்த நாட்டில் போய் தங்கிவிட்டார்கள்.

**1:2 கணவனையும், இரண்டு மகன்களையும்
இழந்த நகோமி (1:3-5)**

³அங்கு அவர்கள் வாழ்ந்து வரும்பொழுது, நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு இறந்துவிட்டார். ஆகவே, நகோமி, மக்லோன் மற்றும் கிலியோன் என்ற தன்னுடைய இரண்டு மகன்களோடு வாழ்ந்து வந்தாள். ⁴அவர்களில் மக்லோன் ரூத் என்ற மோவாபிய பெண்ணைத் திருமணம் முடித்தான். கிலியோன், ஒர்பாள் என்ற மோவாபிய பெண்ணைத் திருமணம் முடித்தான். அவ்வாறாக, அவர்கள் அங்கே பத்து வருடங்கள் வாழ்ந்து வந்தார்கள். ⁵பின்பு, மக்லோன் வியாதியால் இறந்துபோனான். கிலியோனின் வாழ்வும் திடீரென முடிந்துபோனது. அதுவரை மனமகிழ்ச்சியில் வாழ்ந்த நகோமியோ, தன்னுடைய கணவனையும், இரு மகன்களையும் இழந்து தனிமையில் வாடினாள்.

**பஞ்சம் பிழைக்கப்போன இடத்தில் கணவனையும்,
இரு மகன்களையும் இழந்த நகோமி!**

⁶அப்படியாக அவள் மோவாபியர் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, தன் சொந்த நாட்டில் வாழ்ந்த தன் சமுதாயத்தார்கள் பசி, பஞ்சத்தை கடவுள் நீக்கினார் என்று கேள்விப்பட்டாள். ஆகவே, தன்னுடைய இரண்டு மருமக்களைக் கூட்டிக்கொண்டு தன்னுடைய சொந்த நாட்டிற்கு போகப் புறப்பட்டாள்.

**1:3 மாமியாருடைய கடவுளைப் பற்றிப் புரிந்த மருமகளும்,
புரியாத மருமகளும் ! (1:7-14)**

⁷அவ்வாறாக, அவர்கள் மூவரும் யூதா நாட்டை நோக்கி பயணத்தைத் துவங்கும்பொழுது; ⁸ நகோமி தன் மருமக்களோடு,

1.0 கடவுள் தீட்டம் இஸ்ரவேலர்கள் வணங்கும் கடவுளுடைய சிறகுகளுக்குள் பாதுகாப்பு, பராமரிப்பு, ஆசீர்வாதங்கள் பெற்ற **மோவாபியப்** பெண், ரூத். 1.1 பெத்லகேம் (தூனிய) விளைச்சலுக்குப் பெயர் பெற்ற ஊர். 1.2 எலிமெலேக்கு, எலிமெலேக்கு என்றால் கடவுள் எனக்கு ராஜா என்று பொருள். 1.2 நகோமி, நகோமி என்றால் மனமகிழ்ச்சி என்று பொருள். 1.2 மக்லோன், மக்லோன் என்றால் வியாதி என்று பொருள். 1.2 கிலியோன், கிலியோன் என்றால் முடிவு என்று பொருள். 1.4 ரூத், ரூத் என்றால் நட்பானவள் என்று பொருள். 1.4 ஒர்பாள், ஒர்பாள் என்றால் முதுகைக் காட்டுபவள் என்று பொருள்.

“நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டிற்கே போய்விடுங்கள். மரித்த உங்கள் மாமனாருக்கும் உங்கள் கணவனுக்கும், எனக்கும் நீங்கள் உதவி செய்தீர்கள் அல்லவா? ஆகவே, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்! ⁹நீங்கள் இருவரும் மறுமணம் முடிக்க கடவுள் உதவட்டும்! உங்களுக்கு வாய்க்கும் கணவனோடு நீங்கள் சந்தோசமாக வாழுங்கள்!” என்று அவர்களை வாழ்த்தி, ஆசீர்வதித்து முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் இருவரும் சத்தமிட்டு அழுதார்கள். ¹⁰பின்பு, நகோமியோடு, “நாங்களும் உங்களோடே வருகிறோம்! உங்கள் சமுதாயத்தாரோடே சேர்ந்து வாழுவோம்” என்றார்கள். ¹¹அதற்கு நகோமி, “நீங்கள் என்னோடு வரவேண்டாம்! உங்கள் தாய் வீட்டிற்கே திரும்ப போய்விடுங்கள்! என்னோடு வருவதால் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது? நீங்கள் மறுமணம் முடிக்கத் தக்கதாக என்னால் எப்படி உங்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றுக் கொடுக்க முடியும்? ¹²நீங்கள் உங்கள் தாய் வீட்டிற்குப் போவதே உங்களுக்கு நல்லது எனக்கோ வயதாயிற்று! இனி நான் ஒருவரை மறுமணம் முடிப்பதும், அவரோடு சேர்ந்து பிள்ளைகளைப் பெற்று, உங்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுப்பதும் ஒருபோதும் நடக்காத காரியம். அப்படியாக, இன்றைக்கே நான் ஒருவரை மறுமணம் முடித்து, பிள்ளைகளைப் பெற்றால்கூட, ¹³அவர்கள் பெரியவர்களாக வளரும் மட்டும், நீங்கள் மறுமணம் முடிக்காமல் காத்திருப்பதும் இயலாத காரியம் ஆகவே, என் மருமக்களே! கடவுள் எனக்கு துணையாயிருப்பதுபோல எனக்குத் தோன்றவில்லை! உங்கள் எதிர்காலத்தை நினைத்தால் எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது” என்றாள்.

இஸ்ரவேலர்கள் வணங்கும் கடவுளைப் பற்றிப்பிரியாத ஒர்பாள்!

¹⁴அப்பொழுது அவர்கள் மூவரும் சத்தமிட்டு அழுதார்கள். பின்பு, ஒர்பாள், நகோமியை முத்தமிட்டு, அதை நீங்கள் நன்றாக இருங்கள் என்று வாழ்த்திவிட்டுப் பிரிந்துபோனாள். ஆனால், ரூத்தோ, நகோமியை விடவில்லை.

1.4 உங்கள் சமுதாயமும், நீங்கள் வணங்கும் கடவுளும் தான் எனக்கு முக்கியம், ரூத்! (1:15-17)

¹⁵அப்பொழுது நகோமி, ரூத்திடம் “ஒர்பாளைப் பார்! தன்னுடைய சொந்த சமுதாயத்தார்கள் எனக்கு வேண்டும்; என் சமுதாயத்தார்களின் தெய்வங்கள் எனக்கு வேண்டும்” என்று

நினைத்து தன் வீட்டிற்குப் போய்விட்டாள் அல்லவா? நீயும் அவளைப் போலவே போய்விடு” என்றாள். ¹⁶ அதற்கு ரூத்தோ, “அத்தை, நீங்கள் எங்கே போகிறீர்களோ, அங்கே நானும் உங்களோடு வருவேன். நீங்கள் எங்கே தங்குகிறீர்களோ, அங்கே நானும் உங்களோடு தங்குவேன். ஏனெனில், இனிமேல், என் சமுதாயமோ, என் சமுதாயத் தெய்வங்களோ எனக்கு முக்கியமில்லை; உங்களுடைய சமுதாயமும், உங்கள் சமுதாயத்தார்கள் வணங்கும் கடவுளுமே எனக்கு முக்கியம். நான் திரும்பிப் போவதைக் குறித்து நீங்கள் இனி ஒரு வார்த்தைகூட என்னோடு பேசக்கூடாது.

**யெகோவா-எப்பொழுதும்போல இருக்கிற,
காலங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள்!**

¹⁷ நீங்கள் எந்த இடத்தில் வாழ்ந்து இறப்பீர்களோ, அங்கேயே நானும் வாழ்ந்து மடிவேன்; அப்படியாக, நமக்கு வரும் மரணம் ஒன்றுதான் நம் இருவரையும் பிரிக்க முடியுமேயொழிய, வேறொன்றும் நம் இருவரையும் பிரிக்க இயலாது. நான் சொன்ன என்னுடைய இந்த சொல்லில் மாற்றம் வந்தால், (யெகோவா) காலங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள் என்னைத் தண்டிப்பாராக” என்றாள்.

1.5 மனகிழ்ச்சியாய் போன நகோமி, மனங்கசந்த மாராளாக வந்த சோகம்! (1:18-22)

¹⁸ ரூத் தன்னோடு அவ்வளவு உறுதியாகப் பேசியதைக் கேட்ட நகோமி, அவளின் மனஉறுதியைக் கண்டு (வியந்து), அதன்பின்பு அவள் திரும்பப்போவது குறித்து வேறொன்றும் பேசாமல் அமைதியானாள். ¹⁹ அப்படியாக, அவர்கள் இருவரும் பெத்லெகேம் வரை நடந்து வந்தார்கள். ஊருக்குள் வந்த அவர்கள் இருவரையும் ஊர்காரர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அவ்வாறு பார்த்தவர்கள் ஒருவருக்கொருவர், “இவள் நகோமி மாதிரி இருக்கிறாளே?” என்றார்கள். ²⁰ அப்பொழுது அவள், நான் என்ன மகிழ்ச்சியாகவா இருக்கிறேன். நீங்கள் என்னை நகோமி என்று கூப்பிடுவதற்கு : நான் மனங்கசந்து வந்திருப்பதால், என்னை மாராள் என்று கூப்பிடுங்கள். ஏனெனில், எல்லாம் வல்ல கடவுள் என் வாழ்வை மிகுந்த கசப்பாக்கி விட்டார்.

மாராள்-மனம் கசந்துபோனவள்!

²¹நான் இங்கிருந்து போகும்போது, என் கணவன், என் மக்களோடு, மனமகிழ்ச்சியாய்ப் போனேன். திரும்ப வரும் பொழுதோ அவர்களையெல்லாம் பறிகொடுத்து, ஒன்றும் இல்லாதவளாக, மனம் கசந்தவளாக திரும்பி வந்திருக்கிறேன். எல்லாம் வல்ல கடவுள் என் வாழ்வை இப்படிக்கசப்பாக்கிவிட்டாரே என்றாள். ²²அப்படியாக, மோவாப் நாட்டிற்குப் பஞ்சம் பிழைக்கப்போன நகோமி. அந்த நாட்டு தன் மருமகளான ருத்தோடுங்கூட தன் சொந்த ஊரான பெத்லெகேம் வந்து சேர்ந்தாள். அவர்கள் இருவரும் வந்துசேர்ந்தபோது, கோதுமையை அறுவடை செய்யும் காலம்துவங்கியிருந்தது.

சிந்திக்க சில கேள்விகள்

1. ஓர்பாள், ரூத் இருவரில் யார் எடுத்த முடிவு சரியானது? அது ஏன்?
2. ருத்தின் சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டு இருந்தால் நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள்? அதற்கான காரணம் என்ன?

-
3. கடவுள் என் வாழ்க்கையைக் கசப்பாக்கிவிட்டார் என்று நகோமி சொன்னது சரியா? தவறா? சரி என்றால், அது ஏன்? தவறு என்றால் அது ஏன்?
4. பெத்தேலில் இருந்து, வேறொரு நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க போகும்படி இந்தக் குடும்பம் எடுத்த முடிவு சரியா? தவறா? அது ஏன்?
5. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இழந்தது, மனம் கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்க்கவும், அதற்குக் காரணம் கடவுளா? நீங்களா? என ஆலோசிக்கவும்.

பாகம் - 2

2. இஸ்ரவேலர்கள் வணங்கும் கடவுளிடம் தஞ்சமடைந்தவர்கள் வாழ்க்கை நிச்சயம் செழிப்பாக இருக்கும்!

1. காலங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள் புண்ணியம் கிடைக்கும்படியான வாழ்த்துக்கள் (2:1-4)
2. ரூத்திடம் பாசம் காட்டிய போவாஸ்! (2:5-9)
3. இஸ்ரவேலர்கள் வணங்கும் கடவுளிடம் நீ தஞ்சமடைந்தபடியால், அவர் உனக்கு நிச்சயம் நல்லது செய்வோர்-போவாஸ்! (2:10-12)
4. ரூத்திடம் மேலும் பாசம் காட்டிய போவாஸ் (2:13-16)
5. நம் குடும்பத்தைக் கவனிக்க கடமைப்பட்டவர் அந்த போவாஸ்! (2:17-23)

2:1 காலங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள் புண்ணியம் கிடைக்கும்படியான வாழ்த்துக்கள் (2:1-4)

2¹⁻² அது அறுவடைக் காலமானபடியால், மோவாபிய சமுதாயத்தாளாகிய ரூத், தன் அத்தை நகோமியிடம், நான் யாருடைய வயல் நிலத்திற்குப் போய், கதிர் பொறுக்க எனக்கு வாய்க்கிறதோ, அங்கு சென்று பொறுக்கி வரவா? எனக் கேட்க, நகோமி அவளிடம், போய் வா மருமகளே என்றாள். அந்த காலகட்டத்தில், நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கின் சொந்தக்காரனாகிய போவாஸ் என்பவர் ஒரு பெரிய பணக்காரனாக வாழ்ந்து வந்தார்.

ரூத், போவாசை சந்திக்க கடவுள் ஏற்படுத்திய திட்டம்!

³ அறுவடையில் சிதறுகிற கதிர்களைப் பொறுக்கப்போன ரூத், தற்செயலாக ரூத்தின் மாமனாராகிய எலிமெலேக்கின் சொந்தக்காரரான அந்தப் போவாசின் வயலுக்குப் போயிருந்தாள்.

⁴ அப்பொழுது, **பெத்லெகேமிலுள்ள** தன்னுடைய வீட்டிலிருந்து தன் வயல்நிலத்திற்கு வந்து, அங்கே கதிர் அறுக்கிறவர்களைப் பார்த்து, “காலங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள் புண்ணியம் உங்களுக்குக் கிடைப்பதாக!” என்று சொல்லி வாழ்த்தினார். உடனே, வேலை

செய்கிறவர்கள் போவாசிடம், “காலங்களுக்கு அப்பாற்ப்பட்ட கடவுளின் புண்ணியம் உங்களுக்கும் கிடைப்பதாக!” என்று சொல்லி வாழ்த்தினார்கள்.

2.2 ரூத்திடம் பாசம் காட்டிய போவாஸ்! (2:5-9)

⁵பின்பு, போவாஸ் தன் வயலில் வேலைசெய்கிறவர்களை மேற்பார்வையிடுகிறவனிடம், “யார் இந்தப் பெண்? புதிதாக இருக்கிறாளே?” என்று ரூத்தை பார்த்து கேட்டார். ⁶அதற்கு அவன் போவாசிடம், “இவள் மோவாப் நாட்டுக்காரி!. நகோமியோடு வந்து, இங்கு குடியிருக்கிறாள். ⁷“கதிர்களை அறுத்துக் கட்டும்பொழுது, கீழே சிதறுகிறவைகளைப் பொறுக்கிக்கொள்ளவா?” என்று அவள் என்னிடம் கேட்டாள். ஆகவே, நான் சரி என்று சொன்னதால், காலையிலிருந்து நம் வயலில் கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு இருந்தாள். இப்பொழுதுதான் நம் குடிசைக்கு இவள் வந்து இருக்கிறாள்” என்றான்.

⁸அப்பொழுது போவாஸ் ரூத்திடம், “சரி நீ என் வயலில் வேலைசெய்கிற பெண்களோடேயே இருந்து, கதிர்களைப் பொறுக்கிக் கொள். வேறு எங்கும் போய் அலைய வேண்டாம். ⁹இவர்கள் எந்த வயலில், எப்பொழுது அறுவடைக்குப் போகிறார்கள் என்பதைக் கவனித்து அவர்களோடேயே நீயும் போ. என் வேலைக்காரர்கள் ஒருவரும் உன்னைத் தொந்தரவு செய்யாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்குத் தாகம் எடுக்கும்பொழுது, என் வேலைக்காரர்களுக்கென்று வைத்திருக்கிற தண்ணீரை நீயும் குடித்துக்கொள்” என்றார்.

2.3 இஸ்ரவேலர்கள் வணங்கும் கடவுளிடம் தஞ்சமடைந்தபடியால், அவர் உனக்கு நிச்சயம் நல்லது செய்வார்-போவாஸ்! (2:10-12)

¹⁰உடனே ரூத், அவர் முன்பு தரையில் முகங்குப்புற விழுந்து, வணங்கி, “நான் வேறொரு நாட்டுக்காரியென்றும் பார்க்காமல், நீங்கள் எனக்கு இப்படியொரு உதவிசெய்ய நான் என்ன புண்ணியம் செய்தேனோ?” என்றாள். ¹¹அதற்கு போவாஸ் அவளிடம் “உன் கணவன் இறந்த பின்புகூட, நீ உன் அதை நகோமிக்குச் செய்த உதவிகள். நீ உன் அப்பா அம்மாவையும், நீ பிறந்த நாட்டையும் விட்டுவிட்டு, உனக்கு முன்பின் தெரியாத இந்த நாட்டிற்கு உன் அதையோடு வந்த காரியங்கள் அனைத்தையும் நான் கேட்டு தெரிந்திருக்கிறேன்.

**செய்த நல்ல காரியங்களுக்காக மாத்திரமல்ல, நீ இந்தக்
கடவுளை நம்பி வந்தபடியால், உன் எதிர்பார்ப்புக்களையும்விட
அதிகமான பலனை அவர் தருவார்!**

¹² ஆகவே, இஸ்ரவேல் மக்கள் வணங்குகிற கடவுளின் சிறகுகளுக்குள் உனக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று இங்கு தஞ்சமடைந்திருக்கிறபடியால், நீ செய்த நல்ல காரியத்திற்கும் மேலான (நீ முழுதிருப்தியடையும்) பலனை கடவுள் உனக்கு நிச்சயம் தருவார்!” என்றார்.

2.4 ரூத்திடம் மேலும் பாசம் காட்டிய போவாஸ் (2:13-16)

¹³ அதற்கு ரூத் அவரிடம், “என் எஜமானே! நான் உங்களுடைய வேலைக்காரிகூட கிடையாது. ஆனால், உங்கள் பேச்சு எனக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது தெரியுமா! உண்மையிலேயே நான் புண்ணியம் பெற்றவள்தான்” என்றாள்.

**காலங்களுக்கு அம்பாற்பட்ட கடவுளை நம்பி வருகிறவர்களுக்கு
முதலாவது கிடைக்கும் நன்மை, ஆறுதலும், தேறுதலும்!**

¹⁴ பின்பு, தன் வயலில் வேலைசெய்கிறவர்களோடு சேர்ந்து போவாஸ் சாப்பிடும் பொழுது, ரூத்திடம், “நீயும் வா! எங்களோடு சேர்ந்து சாப்பிடு! ரொட்டியை எடுத்துக்கொள்; குழம்பில் தொட்டுச் சாப்பிடு” என்று கூறவே அவளும் அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டாள். அப்பொழுது, போவாஸ் அவளுக்குக் கொடுத்த வறுத்த கோதுமையில் அவள் திருப்தியாக சாப்பிட்டு மீதமானதை தன் அத்தைக்காக வைத்துக் கொண்டாள்.

¹⁵ சாப்பிட்ட பின்பு, அவள் கதிர்களைப்பொறுக்கப் போன பொழுது போவாஸ் தன் வேலைக்காரர்களிடம், “நீங்கள் அறுவடை செய்யும் பொழுதும் கட்டுகளைக் கட்டும்பொழுதும் சிதறுகிறதை அவள் பொறுக்கிக்கொள்ள விட்டுவிடுங்கள்; அவளை வெட்கப்படுத்தும்படியாக யாரும் எதையும் பேசாதீர்கள். ¹⁶ அவள் பொறுக்குவதற்கு என்று சில கதிர்களை நீங்களே சிதறவிடுங்கள்; ஒருவரும் அவளை தீட்டாதீர்கள்” என்று சொன்னான்.

2.5 நம் குடும்பத்தைக் கவனிக்க கடமைப்பட்டவர் அந்த போவாஸ்! (2:17-23)

¹⁷ அவள் அவ்வாறாக மாலைவரை பொறுக்கிய கதிர்களைத் தட்டிச் சேர்த்து எடுத்தபொழுது, அவளுக்கு அரை மூட்டை கோதுமை

கிடைத்தது. அதை தூக்கிக்கொண்டு ஊருக்குப் போய், தன் அத்தையிடம் கொடுத்தாள். அதுமாத்திரமல்ல, தான் வயிறாற சாப்பிட்டு அத்தைக்காக வைத்திருந்த வறுத்த கோதுமையையும் கொடுத்தாள்.

¹⁹ அதைப் பார்த்த நகோமி, “நீ எங்கு போய் கதிர் பொறுக்கினாய்? அது யாருடைய வயல்? உன்னை இவ்வளவு அருமையாக கவனித்த அவனுக்குக் கடவுள் புண்ணியம் கிடைக்கட்டும்!” என்றாள். அதற்கு, ரூத் தன் அத்தையிடம், நான் இன்று ஒரு வருடைய வயலுக்குப் போய் கதிர்களைப் பொறுக்கினேன். அவர் என்னைப்பற்றி விசாரித்து, என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்; அவர் பெயர் போவாஸாம்” என்று நடந்த அனைத்தையும் விளக்கமாகச் சொன்னாள். ²⁰ அப்பொழுது, நகோமி தன் மருமகள் ரூத்திடம், “அந்த போவாஸ் வேறு யாருமில்லை, நமக்கு நெருக்கமான சொந்தக்காரர். நம் சொத்துக்கு உரிமையானவர்; நம்மைக் கவனிக்கக் கடமைப்பட்டவர்” என்றாள்.

போவாஸ்-தனக்குள்ளே பெலனுள்ளவர்!

²¹ அப்பொழுது ரூத், “அப்படியா! ஆகவேதான் அவர் என்னிடம், என் வயலில் அறுவடை முடியும் வரை நீ என் வேலைக்காரிகளோடேயே சேர்ந்து இரு என்று சொன்னாரோ?” என்றாள்.

²² அப்பொழுது நகோமி, ரூத்திடம், “அப்படியானால், நீ அவருடைய வயலுக்கு மட்டும் போவது உனக்கு நல்லது! மற்றவர்கள் வயலுக்குச் சென்று பொறுக்கி, அவர்களிடம் ஏன் வீணாக கேவலமான பேச்சுக்களைக் கேட்கவேண்டும்?” என்றாள்.

²³ ஆகவே, அந்த அறுவடைக் காலம் முடியும்வரை ரூத், போவாஸ் வயலில் வேலை செய்தவர்களோடு சேர்ந்து கதிர்களைப் பொறுக்கித் தானியங்களைச் சேர்த்துக்கொண்டு, தன் அத்தையோடு குடியிருந்து வந்தாள்.

சிந்திக்க சில கேள்விகள்

1. போவாசும் அவருடைய வேலைக்காரர்களும், என்ன சொல்லி, ஒருவரையொருவர் வாழ்த்தினார்கள்?
2. போவாஸ் வயல்நிலத்திற்குப் போகும்படி, கடவுள் அவளை வழிநடத்தினாரா? அல்லது அவளாகத் திட்டமிட்டுப் போனாளா?
3. போவாஸ், ஞாத்தின்மீது காட்டிய பாசத்திற்கான காரணம் என்ன?
4. போவாஸ், ஞாத்தை என்ன சொல்லி வாழ்த்தினார்?

5. நகோமியின் சொல்படி, போவாஸ், ஂருத்தின் மீது பாசம் காட்டியதற்கான காரணம் என்ன?

6. உங்கள் வாழ்க்கையைப் பொருப்பெடுத்து, வழிநடத்துபவராக நீங்கள் யாரை உரிமை கொண்டாடுகிறீர்கள்?

பாகம் - 3

3. குடும்ப உரிமையைத் தேடிய ரூத்!

1. போவாஸின் விருப்பத்தைக் கேட்க, ரூத்திற்கு நகோமி சொன்ன ஆலோசனை! (3:1-9)
2. குடும்ப உரிமையைத் தேடிய ரூத்தும், தன் விருப்பத்தைத் தெரிவித்த போவாசும்! (3:10-13)
3. போவாஸ் எடுக்கும் முடிவு நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும்! (3:14-18)

3:1 போவாஸின் விருப்பத்தைக் கேட்க, ரூத்திற்கு நகோமி சொன்ன ஆலோசனை! (3:1-9)

3 ¹அப்பொழுது, நகோமி தன் மருமகள் ரூத்தோடு, “நீ இப்படி உனக்கென ஒரு துணை இல்லாமல், தனியாகத் தவித்திருப்பது எனக்குக் கவலையாக இருக்கிறது. நீ ஒரு குடும்பமாக வாழ, நான் எதாவது செய்யவேண்டுமே? ²நமது குடும்பத்திற்கு நெருங்கிய சொந்தகாரனாகிய போவாஸின் வேலைக்காரிகளோடு சேர்ந்துதானே, நீ கதிர்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறாய். அவன் இன்று இரவு தன்னுடைய களத்தில் கோதுமையை தூற்றுவான். ³ஆகவே, இன்று இரவு நீ அங்கே போகவேண்டும். போகும்பொழுது, குளித்து, எண்ணை பூசி, (நல்ல) உடை உடுத்திபோ! போவாஸ் சாப்பிட்டு, குடித்து படுக்கைக்குப் போகும்வரை அவன் உன்னைப் பார்த்துவிடாதபடி கவனமாக இரு. ⁴அவன் படுக்கும்பொழுது, அவன் படுக்கிற இடத்தை கவனமாகப் பார்த்து, அவனிடம் போய், அவன் மூடிபடுத்திருக்கிற போர்வையின் கால்பக்கமாகப் போய், அதை ஒதுக்கி, அவன் காலடியில் படுத்துக்கொள். அவன் உன்னைப் பார்க்கும் பொழுது நீ என்ன செய்யவேண்டும் என்று உனக்குச் சொல்லுவான்” என்றாள்.

என்னை மறுமணம் முடிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது! எனக்கும் அது சம்மதம்! - ரூத்!

⁸தன் காலடியில் யாரோ படுத்திருப்பதை நடு இரவில் உணர்ந்த போவாஸ், அது ஒரு பெண் என்று உணர்ந்து, பயந்து, எழுந்து,

⁹“நீ யார்?” என்றான். அப்பொழுது அவள், நான் ரூத்; உங்களுக்கு அடிமை; உங்களுக்கு உரிமையானவள்; ஆகவே உங்களது போர்வையை என்மீது மூடுங்கள் /விரியுங்கள்” என்றாள்.

3.2 குடும்ப உரிமையைத் தேடிய ரூத்தும், தன் விருப்பத்தைத் தெரிவித்த போவாசும்! (3:10-13)

¹⁰ அதற்கு போவாஸ், “ரூத்! உனக்குள்ள குணம் உயர்ந்த குணம்; உன் கணவன் இறந்த பின்பும் நீ உன் அத் தையை கைவிட்டு விடவில்லை; உனக்கு இன்னொரு கணவனைத் தேடுவதிலும், நீ உனக்குப் பிடித்த வாலிபர்களையோ, பணத்தையோ முக்கியமாக நினைக்காமல், உன் அத் தையின் குடும்ப உரிமையைத் தேடினாயே. ஆகவே, உன் குணம் உண்மையிலேயே உயர்ந்தொரு குணமாகும். கடவுளுடைய புண்ணியம் உனக்கு நிச்சயம் கிடைக்கும். ¹¹ ஆகவே, நீ பயப்படாதே, ரூத்! உன்னுடைய இந்த நல்ல குணத்தை ஊர் அறிய வைக்கிறேன். உனக்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவைகள் அனைத்தையும் நான் செய்கிறேன். ¹² உன்னை மறுமணம் முடிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது உண்மைதான். இருப்பினும், என்னைவிட உன்மீது உரிமையுள்ள இன்னொருவன் இருக்கிறான்.

ரூத்! உன்னுடைய இந்த நல்ல குணத்தை ஊர் அறிய வைக்கிறேன். - போவாஸ்!

¹³ ஆகவே, இன்று இரவு முடியட்டும், காலையில் நான் அவனிடம் உன்னை மறுமணம் முடிக்க விருப்பமா? என்று விசாரிக்கிறேன். அவன் விரும்பினால் உன்னை மணந்துகொள்ளட்டும்; இல்லையேல், நான் உன்னை உறுதியாக மணம் முடிப்பேன். அவன் வேண்டாம் என்று சொன்னால், அவனுக்கடுத்து, உன்னை மணம் முடிக்கும் உரிமை எனக்கே இருக்கிறது. ஆகவே, என் உயிரே போனாலும் பரவாயில்லை; இது கடவுள்மீது சத்தியம்; இன்று ஒரு இரவு மாத்திரம் பொறுத்திரு.

3.3 போவாஸ் எடுக்கும் முடிவு நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும் (3:14-18)

¹⁴ அதுமாத்திரமல்ல, நீ இங்கு வந்தது ஒருவருக்கும் தெரியக்கூடாது” என்றும் போவாஸ் அவனிடம் சொல்லியிருந்தபடியால், அதுவரை அவர் காலடியில் படுத்திருந்த ரூத், மற்றவர்கள் முகம் பார்த்து அறியத்தக்க வெளிச்சம் வரும்

முன்பாகவே எழுந்திருந்தாள். ¹⁵ அப்பொழுது, போவாஸ் ரூத்திடம், “நீ மூடிப்படுத்திருந்த போர்வையை விரித்துப்பிடி” என்று சொல்ல, அவள் அதை விரித்துப் பிடித்தபொழுது, அதில் ஆறுபடி வாற்கோதுமையை அளந்து போட்டு, அதைக்கட்டி, அவள் தலையில் தூக்கி விட்டு, அவளை அனுப்பி விட்டுவிட்டு, பின்பு நகரத்திற்குள் வந்தாள்.

¹⁶ பின்பு, அவள் தன் அத்தை நகோமியிடம் வந்தபொழுது, “என்ன நடந்தது ரூத்?” என்று கேட்க, நடந்த அனைத்தையும் தன் அத்தையிடம் ரூத் விவரித்துச் சொன்னாள். ¹⁷ அதுமாத்திரம் அல்ல அதை, “நீ உன் அத்தையிடம் வெறும் கையோடு போகவேண்டாம். என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையையும் கொடுத்து அனுப்பினார்” என்றாள்.

**இந்த விசயத்தில் ஒரு முடிவு கிடைக்கும் வரை
அவனுக்குத் தூக்கமே வராது - நகோமி!**

¹⁸ உடனே நகோமி, “ரூத்! நீ வேண்டுமானால் பார்! இந்த விசயத்தில் ஒரு முடிவு கிடைக்கும் வரை அவனுக்குத் தூக்கமே வராது; நிச்சயம் அவன் உனக்கு நல்லதையே செய்வான்; ஆகவே, நல்லதொரு முடிவுக்காக நீ காத்திரு” என்றாள்.

சிந்திக்க சில கேள்விகள்

1. நகோமி, ரூத்திடம் ஏன் போவாசின் காலடியில் போய் படுக்கச் சொன்னாள்?

2. நகோமியே, போவாசிடம் போய் ஏன் திருமண காரியங்களைப் பேசவில்லை?

3. போவாஸ், ஞுத்தை விரும்பியதற்கு முக்கியக் காரணங்கள் என்ன?

4. போவாசின் மீது, நகோமிக்கு அவ்வளவு நம்பிக்கை வர காரணம் என்னவாக இருக்கும்?

பாகம் - 4

4. போவாஸ், ரூத் தீருமணத்தை ஆசீர்வதித்த காலங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள்.

1. மரித்த பங்காளியின் பெயரில் சந்ததிகள் உருவாக்க, மறுமணம் (4:1-8)
2. இஸ்ரவேல் சமுதாயம் பெருக உதவிய கடவுள், போவாஸ், ரூத் மூலம் அதை மேலும் பெறுகச் செய்வாராக! (4:11-12)
3. போவாசிற்குப் பேரனாக பிறந்த தானீது! (4:13-22)

4:1 மரித்த பங்காளியின் பெயரில் சந்ததிகள் உருவாக்க, மறுமணம்! (4:1-8)

4 ¹மறுநாள் காலைபோவாஸ், நகரத்திற்குள்ளே போகும் வழியில், பொதுமக்கள் கூடும் இடத்திற்குப் போய், அங்கே உட்கார்ந்திருந்த பொழுது, ரூத்தை மறுமணம் முடிக்க உரிமை பெற்றவர் அந்த வழியே வருவதைப் பார்த்து, “நீ இங்கே வா” என்று கூப்பிட்டார். ²பின்பு அந்த நகரத் தலைவர்களான பத்துப் பேர்களையும் கூட்டிவந்து, அந்த பொது இடத்தில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள்.

³அப்பொழுது அந்த உரிமைக்காரனிடம் போவாஸ், “நம்முடைய பங்காளியான எலிமெலேக்கின் வயல்நிலத்தை, மோவாப் நாட்டிலிருந்து திரும்ப வந்த நகோமி விற்கப் போகிறாளாம். ⁴ஆகவே, அந்த நிலத்தை நீ வாங்க விரும்புகிறாயா? இல்லையா? என்பதை அறியவும், அதை நம் நகரத்தார்கள், நகரத் தலைவர்கள் முன்பாக உறுதிபண்ணவுமே இந்தக் கூட்டத்தைக் கூட்டினேன். இப்பொழுது உன்னுடைய முடிவைச் சொல். ஏனெனில், நீ அதை மீட்டுக்கொள்ள விரும்பினால், மீட்டுக்கொள். இல்லையேல், உனக்கு அடுத்த உரிமை எனக்கு இருப்பதால், நான் அதை மீட்டுக் கொள்ள விரும்புகிறேன்” என்றார். அப்பொழுது, அவன் “சரி நான் அந்த நிலத்தை மீட்டுக்கொள்கிறேன்” என்றார்.

⁵அப்பொழுது போவாஸ் அவனிடம், “அப்படியானல் இறந்த நம் பங்காளியின் வயல்நிலத்தை மீட்கும்பொழுது, அவன் பெயரில்

சந்ததிகள் உருவாகும்படியாக, அவன் மணம்முடித்த மோவாபிய பெண்ணான ரூத்தையும் நீ மறுமணம் செய்யவேண்டும்” என்றான்.

நான் ஏன் என்னுடைய சந்ததியின் பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்? - முதல் உரிமையாளர்!

⁶உடனே அவர், அப்படியானால் எனக்கு அந்த வயல்நிலம் வேண்டாம். நீயே அதை மீட்டுகொள். நான் ஏன் என்னுடைய சந்ததியின் பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்? என்று சொல்லி ⁷⁻⁸தன்னுடைய காலணியை கழற்றிப் போட்டார். ஏனெனில், அந்தக் காலத்தில் இஸ்ரவேல் சமுதாய வழக்கப்படி எதாவது கொடுக்கல் வாங்கலில் ஒன்ற உறுதிப்படுத்த, ஒருவர் தன் காலணிகளைக் கழற்றி மற்றவர்களுக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்தது.

இறந்தபோனவரின் சந்ததிகள் தழைக்க நான் ரூத்தை மறுதிருமணம் முடிக்கிறேன் - போவாஸ்!

⁹அதன் பின்பு, போவாஸ் அங்கு கூடியிருந்த தலைவர்களையும், மக்களையும் பார்த்து, “எலிமெலேக்குக்கும், அவருடைய இரண்டு மகன்களான கிலியோன், மக்லோனின் அனைத்தையும் நான் இன்று நகோமியிடமிருந்து மீட்டுக் கொண்டேன் என்பதற்கு நீங்கள் அனைவரும் சாட்சி. ¹⁰அதுமாத்திரமல்ல, இறந்தபோன மக்லோனின் சந்ததி தழைக்க, அவன் மணம்முடித்த மோவாபிய பெண்ணான ரூத்தை இன்றுமுதல் எனக்கு மனைவியாக்கிக்கொள்ள நீங்களே சாட்சி” என்றார்.

4.2 இஸ்ரவேல் சமுதாயம் பெருக உதவிய கடவுள், போவாஸ், ரூத் மூலம் அதை மேலும் பெருகச் செய்வாராக! (4:11-12)

¹¹அப்பொழுது அந்தநகர வாசலில் கூடியிருந்த மக்கள் அனைவரும், தலைவர்களும், “ஆம்! நாங்கள் அனைவரும் அதற்கு சாட்சிகள்தான். அதுமாத்திரமல்ல, **பெத்லெகேமில்** உள்ள எப்பிராத்தா என்ற குலத்தின் புகழ் ஓங்கட்டும்! உங்களுக்கு மனைவியாகிற ரூத்திற்கு கடவுள் புண்ணியம் கிடைக்கட்டும்! ராகேல், லேயாள் மூலம் இஸ்ரவேல் சமுதாயத்தை உருவாக்கிய கடவுள், உங்களுடைய மனைவி ரூத்தின் மூலம் அதை மேலும் தழைக்கச் செய்வாராக.

ரூத்தின் மூலம் கடவுள், இஸ்ரவேல் சமுதாயம் மேலும் பெருகச் செய்வாராக!

¹² இஸ்ரவேல் சமுதாயத்தில் உள்ள யூதா குலத்தைத் தழைக்கச் செய்ய தாமார், பேரேசைப் பெற்றெடுத்தது போல, உங்கள் இல்லறம் ஆசீர்வதிக்கப்படுவதாக” என்று சொல்லி அவரை வாழ்த்தினார்கள்.

4.3 போவாசிற்குப் பேரனாகப் பிறந்த தாவீது! (4:13-22)

13 அப்படியாக, போவாஸ் ரூத்தின் திருமணத்திற்குப் பின்பாக, கடவுள் புண்ணியத்தால், ரூத் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றாள்.

ஓபேத் - கடவுளின் சேவகன்!

¹⁴ அப்பொழுது மக்கள், நகோமியிடம், “கடவுள் உன் சந்ததியைத் தழைக்கச் செய்துவிட்டார். உன் சந்ததியைத் தழைக்கச் செய்த கடவுளுக்கு நன்றி! உன் சந்ததி தழைக்க பிறந்த இவன் பெயர் இஸ்ரவேல் சமுதாயத்தில் பிரபலமடைவதாக, ¹⁵ ஏனெனில், உனக்கு மிகவும் பிரியமான மருமகள் ரூத் பெற்றெடுத்த மகனல்லவா? உனக்கு ஏழு மகன்கள் இருந்தாலும், அது இந்த ரூத்துக்கு இணையாகுமா? அவள் பெற்றெடுத்த இந்த பிள்ளை மூலம் உன் கவலைகள் அனைத்தும் தீர்ந்துபோகும். உன் மரணம் வரை இவன் உன்னைப் பார்த்துக் கொள்வான்” என்று சொல்லி வாழ்த்தினார்கள்.

ஏழு மகன்களுக்கு இணையானவள், ரூத்!

¹⁶ அதற்குப் பின்பு, நகோமி அந்தப் பிள்ளைக்குத் தான்தான் தாய்போன்று கருதி அவனை வளர்த்தாள். ¹⁷ ஆகவே, நகோமியின் அண்டைவீட்டுப் பெண்கள், அதை நகோமியின் பிள்ளை என்றார்கள். அவனுக்கு அவர்கள் ஓபேத் என்று பெயரிட்டார்கள். அவன்தான் பின்பு வந்த தாவீதின் அப்பாவாகிய ஈசாயிற்கு அப்பா. (ஆகவே, தாவீதுக்கு தாத்தா என்ற பெயர் இந்த ஓபேத்திற்குக் கிடைத்தது)

தாவீதின் தாத்தா ஓபேத்!

¹⁸ யூதா குலத்தைத் தழைக்கச் செய்த பேரேசின் சந்ததியார்கள் யாரென்றால், பேரேசின் மகன் எஸ்ரோன். ¹⁹ எஸ்ரோனின் மகன் ராம்; ராமின் மகன் அம்மினதாப். ²⁰ அம்மினதாபின் மகன், நகசோன்; நகசோனின் மகன், சல்மோன். ²¹ சல்மோனின் மகன், போவாஸ்; போவாஸின் மகன் ஓபேத். ²² ஓபேத்தின் மகன் ஈசாய்; ஈசாயின் மகன் தாவீது.

சிந்திக்க சில கேள்விகள்

1. இஸ்ரவேலர்கள், குடும்ப உரிமையை மீட்பதற்காக என்ன செய்ய வேண்டும்?
2. முதல் உரிமையாளர், ஏன் அதை மீட்டுக்கொள்ள முன்வரவில்லை?
3. போவாஸ் முன்வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும்?
4. போவாஸ், ஞாந்தை இஸ்ரவேலர்கள் எப்படி வாழ்த்தினார்கள்?

5. அவர்களுடைய வாழ்த்துக்கள்படி போவாஸ், ஶ்ரீத் வாழ்க்கையில் நடந்ததா?

6. எப்படி நடந்தது?

நம் வாழ்வை இனிமையாக்கும் கடவுளுடைய திட்டத்தைப் புரிந்து அனுபவிக்க, சில ஆலோசனைகள்!

இது இஸ்ரவேலர்களுடைய சரித்திரத்தில் நடந்த ஒரு சம்பவம். இந்த சம்பவத்தில் நகோமி, ரூத் மற்றும் போவாஸ் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.

நகோமியின் கணவன் எலிமெலேக்கு, அவர்களுடைய இரு மகன்கள் மக்லோன், கிலியோன். அவர்களுடைய இன்னொரு மருமகள் ஒர்பாள், மற்றும் எலிமெலேக்கின் இன்னொரு **பங்காளியின்** பெயர்குறிப்பிடாத நபர்களும் இந்த சரித்திர புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

ரொட்டி அல்லது உணவு நகரம் என்று பெயர் பெற்ற **பெத்லெகேம்** என்ற ஊரில், வறட்சியும் பஞ்சமும் ஏற்படவே, அங்கிருந்து, மோவாப் என்ற சமுதாய மக்கள் வாழும் நாட்டில் போய்ப் பிழைத்துக்கொள்ளும்படி நகோமி குடும்பத்தார்கள் தீர்மானிக்கிறார்கள்.

இந்த தீர்மானத்தை கடவுள் விருப்பம்/சித்தம் அறிந்து எடுத்தார்களா? அல்லது சொந்தமாகத் தீர்மானித்தார்களா? என்ற விபரம் இந்தப் புத்தகத்தில் தரப்படவில்லை. ஆனால், அங்குபோன காலகட்டத்தில், கணவனையும் இரண்டு மகன்களையும் இழந்த நகோமி, நான் நிறைவாக போனேன், ஆனால், வெறுமையாக வரும்படி கடவுள் செய்துவிட்டார் என்று சொல்வது, நமக்கு இரண்டு கேள்விகளைக் கேட்க வைக்கிறது. 1) கடவுள் விருப்பத்தைத் தெரிந்து, **பெத்லெகேமில்** இருந்து, மோவாப் நாட்டிற்குப் போயிருந்தால், கடவுள் செய்துவிட்டார் என்று சொல்வதில் காரணம் இருக்கிறது. 2) ஆனால், சொந்த விருப்பத்தின்படி போயிருந்தால், நகோமி அப்படிச் சொல்வதில் ஒரு காரணமும் இல்லை.

இந்த முதல் பாகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அல்லது சிந்திக்க வேண்டியது:

நம்முடைய வாழ்க்கையில் கசப்பாகிப்போனவைகள் எவை எவைகள் என்று எழுதி, அதற்கான தீர்மானத்தை நாம் கடவுளிடம் கேட்டு எடுத்தோமா? அல்லது நம் சொந்தத் தீர்மானங்களா? என்று பிரித்து பார்க்கலாம்.

இந்த புத்தகத்தின்... அடுத்த மூன்று பாகங்களைப் படிப்பதன் மூலமாக, கசப்பான வாழ்க்கையை, இனிமையான வாழ்க்கையாக

கடவுளால் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை நமக்குள் உருவாக்குவதாக இருக்கிறது.

நகோமி, ரூத்தின் வாழ்க்கையில் அதைச் செய்த கடவுள், நம் வாழ்க்கையை எப்படி மாற்றப்போகிறார்? என்ற கடவுளுடைய திட்டத்தை, நாம் அவரிடம் கேட்டு வேண்டுகல் செய்யலாம்.

அப்படி செய்யும்பொழுது, நம்முடைய வாழ்க்கை இனிமையாக மாறுவதை அனுபவித்து, கடவுளுக்கு நன்றி சொல்லலாம். அவ்வாறான, வாழ்வின் இனிமையை அனுபவிக்க, மனிதர்களோடு கடவுள் பண்ணிய புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேலும் சில உண்மைகளை புரிந்துகொள்ள வேண்டும்.

பெத்லெகேம் என்ற அந்த ஊரில்தான் இயேசுவும் பல ஆண்டுகளுக்குப் பின்பு பிறக்கிறார். இயேசு வளர்ந்து, தன்னைப் பற்றிப் பேசும் பொழுது, நான் வானத்திலிருந்து இறங்கிவந்த ரொட்டி/உணவு என்று **குறிப்பிடுகிறார்**. என்னை சாப்பிடுகிறவர்கள், மரித்தாலும் பிழைப்பார்கள் என்றும் சொல்கிறார். இதன் அடிப்படையில் நாம் புரிந்துகொள்ளும் ஒரு உண்மை, இயேசுவை விட்டுப் பிரிந்துபோகிறவர்களுக்கு கசப்பான அனுபவங்களும், மரணமும் காத்திருக்கிறது. இயேசுவோடு சேர்ந்து வாழ்கிறவர்களுக்கு, இனிமையான வாழ்க்கையும் (ஆவி, ஆத்துமாவில்) சாகாத வரமும் காத்திருக்கிறது.

நகோமி, ரூத் இருவரும் **பெத்லெகேமிற்கு** வந்த பின்பு, போவாசோடு ஏற்படும் உறவு, இயேசுவோடு புதிதாக ஏற்படும் உறவுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. எப்படியென்றால், குடும்ப உரிமையை மீட்க காரணமானவளாக ரூத்தும், அதற்கு நேராக வழிநடத்துகிறவளாக நகோமியும், அந்த உரிமையை மீட்டு, ரூத்தைச் சொந்தமாக்கிக்கொள்கிறவராக போவாசும் இருக்கிறார்கள்.

இதனடிப்படையில், கடவுளோடுள்ள நம்முடைய குடும்ப உரிமையை மீட்டுக்கொடுக்கிறவராக இயேசு இருக்கிறார். கடவுளோடு நமக்குள்ள குடும்ப உரிமையைத் தேடுகிறவர்களாக, நாம் இயேசுவைத் தேடும்பொழுது, அவருடைய அன்பு, பாசம், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அவருடைய சொத்தில் உரிமைகளை பெற்று அனுபவிக்கிறோம்.

அந்தக் குடும்ப உரிமையை மீட்டுதரும் இயேசுவோடு நாம் எப்படிப் பழகவேண்டும் என்று, ரூத்துக்கு நகோமி சொல்லிக்கொடுப்பதுபோல, ஆவியானவர் நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார். அவருடைய ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படி செய்தால் மட்டுமே, இயேசு மூலம் நம் வாழ்க்கையை இனிமையாக்கத் தேவையான எல்லாவற்றையும் நம்மால் அனுபவிக்க முடியும்.

